



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எஸ்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 04.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 12147/D/2019

திரு. சு. பால்சாமி

-- மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / வட்டாரக்கல்வி அலுவலர்,
வட்டாரக்கல்வி அலுவலகம், ஜெயகொண்டம்,
அரியலூர் மாவட்டம்.

-- பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	12.05.2019
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	10.06.2019 & 25.07.2019
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	25.06.2019
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	29.11.2019

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (04.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் பொதுத் தகவல் அலுவலர் திரு. அசோகன், வட்டாரக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலகம், ஜெயகொண்டம், அரியலூர் மாவட்டம் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றார்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் ஜெயங்கொண்டான் வட்டாரக்கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், கல்லாத்தூர் மணி மழலையர் பள்ளி அங்கீகாரம் தொடர்பாக கட்டிட உறுதிச்சான்று, கட்டிட உரிமைச்சான்று, தீத்தடுப்பு சான்று, சுகாதாரச்சான்று ஆகியவற்றின் நகல்களை தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (04.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரரின் மனுவில் கல்லாத்தூர் மணி மழலையர் பள்ளி அங்கீகாரம் தொடர்பாக கட்டிட உறுதிச்சான்று, கட்டிட உரிமைச்சான்று, தீத்தடுப்பு சான்று, சுகாதாரச்சான்று ஆகியவற்றின் நகல்களை தகவல்களாக கோரியுள்ளார் என்றும் அத்தகவல்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் பொதுத் தகவல் அலுவலர் தெரிவித்தார்.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல்கள் வழங்கத் தயாராக இருப்பதை கருத்தில் கொண்டு, இப்பள்ளியில் குழந்தைகள் பயில்கின்ற காரணத்தினால், பொது மக்களுக்கு இப்பள்ளி பாதுகாப்பான உறுதி தன்மையுடன் இருக்கின்றதா என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கான உரிமை இருக்கிறது என்றும், எனவே, இப்பள்ளியின் கட்டிட உறுதிச்சான்றின் நகலை மனுதாரருக்கு வழங்க அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாரக் கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 12147/D/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / வட்டாரக்கல்வி அலுவலர்,
வட்டாரக்கல்வி அலுவலகம், ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம்.

மனுதாரர்:-

திரு. ச. பால்சாமி,
எண்.2/82, நடுத்தெரு, வடவீக்கம்,
கல்லாத்தூர் - தண்டலை (அ.நி),
அரியலூர் - 621 803.

Copy to: File
SNPA 06.11.2020